



## முக்கியமான விளையாட்டு நிகழ்வுகள் (ஏப்ரல் & மே)

1. நிகழாண்டின் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியை வென்றவர்? - ரபேல் நடால்
2. பிரஜனேஷ் குன்னேஸ்வரன் தனது முதல் ஒற்றையர் டென்னிஸ் பட்டத்தை ATP சேலஞ்சர் தொடரில் வென்றார். இவர் சென்னையை சேர்ந்தவர்.
3. ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை - C.A. பவானி தேவி
4. அண்மையில் காலமான இந்தியாவைச் சார்ந்த டோனி டேனியல் எந்த விளையாட்டைச் சார்ந்தவர்? - தடகளம்
5. தென்கொரியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றவர்? - ஷாசர் ரிஸ்வி
6. 2017 - 18 பருவத்திற்கான தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் சங்கத்தின் "ஆண்டின் சிறந்த வீரர்க்கான விருதை வென்றுள்ள முதல் எகிப்திய கால்பந்தாட்ட வீரர்? - முகமது சாலா
7. நிகழாண்டில் மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியை வென்றவர்? - ரஃபேல் நடால்.
8. 16 வது ஃபெடரஷன் கோப்பை ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பை நடத்திய நகரம்? - கோயம்புத்தூர்
9. நிகழாண்டின் ஃபார்முலா 1 சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றவர்? - டேனியல் ரிக்காடோ.
10. 2019ம் ஆண்டு FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வமான சின்னமாக எது அறிவிக்கப்பட்டது? - Son of Dreams (கனாக்களின் மகன்)
11. 2018 இந்திய துப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற அணி - பெங்களூரு FC
12. காமன்வெல்த் புத்தாக்க அட்டவணையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 10
13. இந்திய அரசின் TOPS (Target Olympic Podium Scheme) ல் சேர்க்கப்பட்டுள்ள "அங்கிதா ரைனா" எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? - டென்னிஸ்
14. நிகழாண்டின் அசர்பைஜான் ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றவர்? - மெர்சிடஸ் அணி - லூயிஸ் ஹாமில்டன்
15. எந்த இந்தியக் குத்துச்சண்டை வீரருக்கு ஆண்டின் சிறந்த ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது? - நீரஜ் கோயத்



16. கால்பந்து விளையாட்டு தொடர்பான எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் 2017 - 18 ம் ஆண்டின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ?- லிவர்பூல் கிளப் அணி (முகமது சாலா)
17. எந்த மானிலத்தில் இருந்து “ஸ்டார் கேல் மஹா கும்ப்” என்ற விளையாட்டு மும் முயற்சியானது துவங்கி வைக்கப்பட்டுள்ளது ? - ஹிமாச்சல பிரதேசம் (சச்சின் மற்றும் அனுராக் தாக்கூர் துவங்கி வைத்தனர்)
18. நிகழாண்டின் அபுதாபி ஓபன் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற இந்தியர் ? - ரமித் டாண்டன்
19. உலக தடகள தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது ? - மே 7
20. அண்மையில் காலமான இந்தியாவைச் சார்ந்த ராஜீந்தர் பால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ? - கிரிக்கெட்
21. அண்மையில் காலமான பாகிஸ்தானைச் சார்ந்த மன்தூர் அகமது எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ? - ஹாக்கி
22. இங்கிலாந்து கால்பந்து பயிற்சியாளர்கள் சங்கத்தின் சிறப்பு சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ? - ஜான் கிரிகோரி
23. தற்போது நடைபெற்ற F1 ஸ்பானிஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றவர் ? - மெர்சிடெஸ் அணி வீரர் லெவிஸ் ஹாமில்டன்
24. ஒடிசா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர் ? - தீலிப் திர்கி (முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர்)
25. 2017 - 18 ம் ஆண்டிற்கான T.K. இராமநாதன் விருதை வென்றவர் யார்?. அவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? - பிரஜனேஷ் குன்னேஸ்வரன் (டென்னிஸ்)
26. 2018 ம் ஆண்டின் இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றவர்? - ரபேல் நடால்
27. 2018 ம் ஆண்டின் ஐரோப்பிய தங்கக்காலணியை வென்ற கால்பந்தாட்ட வீரர் - லயோனல் மெஸ்ஸி
28. 2018 ம் ஆண்டின் IPL-11 போட்டியில் மிகுந்த மதிப்புமிக்க வீரராக தெரிவானவர்கள் யார் ?  
தொடர் நாயகன் - சுனில் நரேன்  
ஆட்ட நாயகன் - ஷேன் வாட்சன்
29. 2018 ம் ஆண்டின் அனைத்திந்திய ஜூனியர் U-19 பாட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்? - ஆகர்ஷி காஷ்யப் (சட்டிஸ்கர்)
30. நேபாளத்தின் 8000 மீ உயரமுள்ள 3 சிகரங்களை ஒரே மலையேற்ற பருவத்தில் ஏறிய உலகின் ஒரே பெண்மணி யார்? - நிமா ஜங்மு ஷெர்பா
31. CEAT கிரிக்கெட் தரவரிசை விருதுகளில், ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர்? - விராத் கோஹ்லி

**விரைவில் அனைத்து மாதத்திற்கும் யாழ் நடப்பு நிகழ்வுகள் பதிவிடப்படும்**